

அத்தியாயம் 2. தொழிலின் நோக்கங்கள்

குறுவிடை வினாக்கள்.

1. பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?

- ❖ இலாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

2. தொழில் என்றால் என்ன?

- ❖ இலாபம் ஈட்டும் நோக்குடன், பொருட்களை உற்பத்தி செய்வதும், விநியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தொழிலாகும்.

3. சிறப்புத் தொழில் என்றால் என்ன?

- ❖ அந்தந்ததுறையால், அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட, உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் சிறப்புத் தொழில்கள் ஆகும்.

(எ.கா) வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் வழங்கும் பணிகள்.

4. வேலை என்றால் என்ன?

- ❖ கூலி அல்லது ஊதியத்திற்காக மற்றவர்களுக்கு பணி செய்வது வேலை ஆகும்.

5. தொழில் செயல்பாடுகளை எந்த அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது?

- ❖ அளவு, உரிமை மற்றும் பணிகள் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

6. சிற்றளவு தொழில்கள் என்றால் என்ன?

- ❖ குறைந்த மூலதனமும், குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே போதுமான தொழிலமைப்பிற்கு சிற்றளவு தொழில்கள் எனப்படும்.

எ.கா : கைத்தறி நெசவு.

7. பேரளவு தொழில்கள் என்றால் என்ன?

- ❖ அதிக மூலதனமும், அதிக அளவு பணியாளர்கள் கொண்ட தொழிலமைப்பிற்கு பேரளவு தொழில்கள் எனப்படும்.

எ.கா : ஜவுளி தொழிற்சாலை , உணவு எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை

சிறுவிடை வினாக்கள்.

1. மனித செயல்பாடுகள் என்றால் என்ன? விளக்குக.

- ❖ மனிதன் தனது தனிப்பட்ட விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனிதச் செயல்பாடுகள் என்று பெயர்.
- ❖ இவை இரண்டு வகைப்படும். அவை --
பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள்.

2. சிறு குறிப்பு வரைக. (அ) தொழில் (ஆ) சிறப்புத் தொழில்

(அ) தொழில்:

- ❖ இலாபம் ஈட்டும் நோக்குடன், பொருட்களை உற்பத்தி செய்வதும், விநியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தொழிலாகும்
- ❖ தொழிலின் நடவடிக்கைகள் என்பது,
 1. மூலப் பொருட்களை வாங்குவது
 2. பொருட்களை உற்பத்தி செய்வது
 3. நுகர்வோரிடம் பொருட்களை சென்றடையச் செய்வது.

(ஆ) சிறப்புத் தொழில்:

- ❖ அந்தந்ததுறையால், அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட, உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் சிறப்புத் தொழில்கள் ஆகும்.
- (எ.கா) வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் வழங்கும் பணிகள்.
- ❖ சிறப்புத் தொழில் மேற்கொள்பவர்களை சிறப்புத் தொழிலாளர்கள் எனவும் அவர்கள் பெரும் வருவாய் சிறப்புத் தொழில் கட்டணம் எனவும் அழைக்கப்படும்.

3. தொழிலின் கருத்துக்களை (கோட்பாடுகளை) விவரி.

- ❖ தொழில் என்பது “இலாபம் பெறும் நோக்குடன் வழக்கமாக பொருள்களையும் பணிகளையும் விற்பனை செய்யும், பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை ஆகும் ” எனவரையறுக்கப்பட்டிருக்கிறது.
- ❖ ஜேம்ஸ் ஸ்டீபன்சன் என்பவரது வரைவிலக்கணப்படி “தொழில் என்பது இலாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கை ஆகும்”.
- ❖ ஹேணே என்பவரது வரைவிலக்கணப்படி “தொழில் என்பது பொருள்களை வாங்கி விற்பதன் மூலம் செல்வம் சேர்க்கும் மனித நடவடிக்கை ஆகும்”.

4. சிறு குறிப்பு வரைக:

அ. தனியார் நிறுவனங்கள் :

- ❖ தனி நபரால் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டு, நிர்வாகம், கட்டுப்படுத்துதல் முதலினவற்றை மேற்கொள்ளும் தொழில் அமைப்புகள் தனியார் நிறுவனங்கள் எனப்படும்.
- ❖ இது அரசால் உருவாக்கப்பட்டது அல்ல.
- எ.கா : தனியாள்வணிகம் , கூட்டாளி நிறுவனம்

ஆ. பொதுத் துறை நிறுவனங்கள் :

- ❖ அரசாங்கத்தின் மூலமாக அல்லது அரசின் அதிகாரம் பெற்ற முகமை மூலமாக உருவாக்கப்பட்டு, சட்டத்தால் நடத்தப்படும் தொழிலமைப்புகள் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகும்.

பொதுத்துறை தொழிலமைப்பின் வடிவங்களாவன.

1. துறைவாரி அமைப்பு
2. பொதுக் கழகம்
3. அரசு நிறுவனம்

இ. இணை நிறுவனங்கள் :

- ❖ அரசும், தனிநபரும் ஒருங்கிணைந்து உருவாக்கி கட்டுப்படுத்தும் தொழிலமைப்புகள் இணை நிறுவனங்கள் ஆகும். எ.கா : மாருதி சுசூகி

பெருவிடை வினாக்கள்.

1. தொழிலின் சிறப்பியில்புகள் யாவை? (அல்லது) தொழிலின் தன்மைகள் யாவை?

அ. பொருட்களை உற்பத்தி செய்தல் / திரட்டுதல்

- ❖ மனிதத் தேவையைபூர்த்தி செய்ய பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது ஒன்று திரட்டல் வேண்டும்.

ஆ. விற்பனை (அ) பரிமாற்றம்

- ❖ பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல் அல்லது பரிமாற்றம் செய்தல் என்பது தொழிலின் மிக முக்கிய தன்மை ஆகும்.
- ❖ தனிநபர் தன்னுடைய சுய தேவைக்காக துணியை நெய்தல் என்பது தொழில் செயல்பாடு ஆகாது.

இ. பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்புடையது

- ❖ பொருட்கள் உற்பத்தி செய்தல் (அ) திரட்டுதல் என்பது, நுகர்வு பொருட்களான துணி, பேனா, பிரஷ், பைகள் ஆகியவற்றையும், உற்பத்தி பொருட்களான இயந்திரம் சார்ந்ததாகும்.
- ❖ சேவைகள் என்பது மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்குதல் போக்குவரத்து, வங்கி, காப்பீடு போன்றவைகள் ஆகும்.

ஈ. ஒழுங்கு முறையில் தொடர்புடையது

- ❖ தனிப்பட்டமுறையில் வாங்கி விற்பது என்பது தொழிலாகாது.
- ❖ தொழில் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
உதாரணமாக, ஒருவர் இருசக்கர மோட்டார் வாகனத்தை வாங்கி குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பிறகு, அதை இலாபத்திற்கு விற்பது விட்டால் அது தொழிலாகாது.
பொருட்களை வாங்கி விற்கும் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே அதை தொழிலாக கருதப்படும்.

உ. இலாப நோக்கம்

- ❖ தொழிலின் மிக முக்கியத் தன்மை இலாபம் ஈட்டுவது ஆகும்.
- ❖ மனித இனம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தினால் தொழில் எனலாம்.
- ❖ சிலர் இலாபம் ஈட்டும் நோக்குடன் அதிக நபர்களை தொழிலில் ஈடு படவைக்கிறார்கள்.

ஊ. இடர்பாட்டிற்கான கூறு

- ❖ தொழிலில் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றதாகும்.
- ❖ ஒரு வகையில் தன்னுடைய தொழிலை திறம்பட நிர்வாகம் செய்தாலும் இலாபம் என்பது, நுகர்வோர் விருப்பு வெறுப்பு, மூலப் பொருள் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல், மின்சாரப் பற்றாக்குறை ஆகிய காரணிகளை சார்ந்து உள்ளது.
- ❖ எனவேதான் இலாபம் ஈட்டுதல் என்பது இடர்பாட்டை எதிர் கொள்வதற்கான வெகுமதியாக கருதப்படுகிறது.
- ❖ ஆகவே தொழில் செயல்பாடுகள் இடர்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

2. தொழில், சிறப்புத் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு - ஓர் ஒப்பீடு செய்க

தொழில்	சிறப்புத் தொழில்	வேலைவாய்ப்பு
1. <u>உருவாக்கும் முறை</u> தோற்றுவிப்பாளர்களின் முடிவுகள், பதிவு மற்றும் பிற நடைமுறைகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டது	சிறப்புத் தொழிலமைப்பை உருவாக்குதல், உறுப்பினர் சான்று பெறுதல்.	சேவைக்கான ஒப்பந்தம் அமைப்பது, நியமனகடிதம்.
2. <u>பணியின் தன்மை</u> சரக்கு மற்றும் சேவையை பொது மக்களுக்கு அளித்தல்.	சிறப்புத்தேர்ச்சி பெற்ற சேவையை வழங்குதல்.	பணியாளர்களுக்கு வழங்கிய செயலை செய்தல்.
3. <u>தகுதி</u> குறந்தபட்ச தகுதி என்று ஏதும் இல்லை.	குறிப்பிட்ட பிரிவில் சிறப்புத் தகுதியும், பயிற்சியும் பெறுதல்.	குறந்தபட்ச தகுதி தேவை இல்லை
4. <u>அடிப்படை நோக்கம்</u> சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்து, இலாபம் ஈட்டுவது	சேவை புரிதல்	முதலாளிகளுக்கு செயலை செய்து முடிப்பதுடன், கூலி / சம்பளம் பெறுதல்.
5. <u>வெகுமதி</u> இலாபம்	தொழில்முறை கட்டணம்	கூலி / சம்பளம்
6. <u>இடர்</u> இலாபம், நிச்சயமான மற்றும் நிச்சயமற்றதாகும்.	கட்டணம் நிச்சயமானது மற்றும் நிலையானது	நிலையான கூலி / சம்பளம் இடர் ஏதும் இல்லை
7. <u>உரிமை மாற்றம்</u> சில நடைமுறைகளைப் பின்பற்றி உரிமை மாற்றம் செய்யப்படும்	உரிமை மாற்றம் செய்ய இயலாது	உரிமை மாற்றம் செய்ய இயலாது

3. தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி.

1. பொருளாதாரக் குறிக்கோள்கள்

- ❖ தொழில்களின் பொருளாதார நோக்கம் என்பது, இலாபம் ஈட்டுவதே என்றாலும், இலாபம் ஈட்டுவதற்கு நுகர்வோரை உருவாக்குவதல், புதிய நுட்பங்களை கண்டுபிடித்தல், வளங்களை முழுமையாக பயன்படுத்துதல் போன்றவைகளே மிக முக்கியமானதாகும்.

2. சமூகக் குறிக்கோள்

- ❖ சமூக நலனை பேணுவது என்பது, சில தொழிலமைப்புகளை, அறிய வகைகளை, சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப் படவேண்டும்.
- ❖ எந்த தொழில் நடவடிக்கைகளையும் சமுதாயத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது.

3. நிறுவனக் குறிக்கோள்

- ❖ தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம், பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து செயல்பாடுகள் அமையப் பெறவேண்டும்.
- ❖ நிறுவனவிரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கம், நுகர்வோருக்கு தரமான பொருள்களை வழங்குதல் ஆகிய மூலமாக, அவை அமையலாம்.

4. மனிதக் குறிக்கோள்

- ❖ தொழிலமைப்பு, தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்கால தேவையைப் நிறைவேற்றக் கூடிய வகையில் செயல்படவேண்டும்.
- ❖ மேலும் இயலாதவர்கள், ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் நலம் காக்க உதவ வேண்டும்

5. தேசியக் குறிக்கோள்

- ❖ ஒரு நாட்டின் நோக்கம் என்பது, மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தல், அரசிற்கு வருவாய் ஈட்டுதல், சரக்கு மற்றும் சேவை உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும்.
- ❖ எனவே ஒரு தொழில் அமைப்பு தன்னுடைய குறிக்கோளை நிர்ணயம் செய்யும் போது மேற்கூறிய நோக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்

4. பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் மற்றும் பொருளாதாரச் சார்பற்ற செயல் பாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளைவிவரி.

பொருளாதாரச் செயல்பாடுகள்	பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள்
1. வரைவிலக்கணம்: வாழ்வாதாரத்திற்காக தேவையான பணம், நிதி சார்ந்த ஆதாயங்களை ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரச் செயல்பாடுகள் எனப்படும். எ.கா: பழவியாபாரி பழங்களை விற்பது	மகிழ்ச்சி, அன்பு, இரக்கம், உணர்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் ஆகும். எ.கா: தாய் தன் குடும்பத்திற்காக உணவு சமைப்பது
2. நோக்கம்: இலாபம் ஈட்டுவது அல்லது நிதி சார்ந்த ஆதாயம் அடைவது. எ.கா : ஒரு வழக்கறிஞர் தன் பணியைச் செய்வது	சமூக, உளவியல், உணர்வு ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் எ.கா: கோவிலுக்குச் செல்வது
3. பணத்தின் அடிப்படையில் அளவிடல்: இதன் செயல் பாடுகளை, பண மதிப்பின் அடிப்படையில் அளவிட முடியும்.	இதன் செயல் பாடுகளை, பணமதிப்பின் அடிப்படையில் அளவிட முடியாது. இவைகள் எண்ணம், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும்.

எ.கா : ஒரு மருத்துவர் ஆலோசனைக் கட்டணமாக ரூ.500 வசூலித்தல்	எ.கா: ஒரு அரசு சாரா அமைப்பு ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக உடைகள் வழங்குவது.
4. உறவு : இதன் நடவடிக்கைகள் ,செல்வத்தை உருவாக்குவதுடன் தொடர்புடையவை. எ.கா : ராம் என்பவர் சொந்தமாக வீடு வாங்குவதற்காக, தனது ஊதியத்தின் ஒரு பகுதியை சேமித்து வருவது	இதன் நடவடிக்கைகள் செல்வத்தை உருவாக்குவது இல்லை, எ.கா : நன்கொடையாகப் பெற்ற பணத்தை அறக்கொடை பணிகளுக்கு செலவிடுவது
5. கால அளவு: இவை திரும்பத் திரும்ப நிகழும் தன்மை கொண்டது. எ.கா : குல்பி ஐஸ்கிரீம் விற்பவர் நாள்தோறும் மாலைவேளைகளில் விற்பனை செய்து.	இவை தொடர்ந்து நிகழாது. நேரம் கிடைக்கும் பொழுது நிகழும். எ.கா : ஆதரவற்றோர் இல்லம் சென்று பார்ப்பது.
6. உருவாக காரணம்: மனித விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்படுகிறது.	உணர்வு பூர்வமாக மகிழ்ச்சியினை அனுபவிக்க உருவாக்கப்படுகிறது.